

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ஹல்துமுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு

அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

#### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

#### 1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

##### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                              | சபையின் கருத்துரை                                                                   | பரிந்துரை                                 |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|-------------------------------------------|
| (அ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 06 வேலைகளுக்கு உரிய கடன்கொடுத்தோர் மீதி ரூபா 7,075,278 குறைத்துக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.                                          | 2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | கணக்குகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டிற்குரிய ரூபா 7,185,711 கூட்டுத்தொகையான 05 வருமான செலவின விடயங்களில் கீழே குறிப்பிடப்படுகின்ற பிரகாரம் வருமானம்/செலவின விடயங்களில் தவறாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. | மேற்படி                                                                             | மேற்படி                                   |

|                                                                                                                                                                            |                                                                                     |                                           |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|-------------------------------------------|
| (இ) கடந்த ஆண்டிற்காக மீளாய்வாண்டின் போது செலவிடப்பட்ட ரூபா 2,174,891 ஆன கட்டிட பழுது பார்த்தல் செலவினம் ஆண்டின் செலவினமாகக் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.                  | மேற்படி                                                                             | மேற்படி                                   |
| (ஈ) மீளாய்வாண்டில் நடமாடும் வியாபாரக் கொட்டகைகளை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட ரூபா 337,500 இரு தடவை கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.                                        | மேற்படி                                                                             | மேற்படி                                   |
| (உ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு முற்செலுத்தப்பட்ட மோட்டார் வாகன காப்புறுதி செலவினம் ரூபா 110,770 மீளாய்வாண்டின் செலவினமாக கருதி கணக்கீடு செய்யப்பட்டிருந்தது. | மேற்படி                                                                             | மேற்படி                                   |
| (ஊ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கூட்டுப் பெறுமதி ரூபா 98,191 ஆன 18 செலவினங்களுக்காக கடன்கொடுத்தோர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.                           | 2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | கணக்குகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும். |
| (எ) மீளாய்வாண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 77,000 ஆன கைவிரல் அடையாள இயந்திரத்தின் பெறுமதி மூலதனமாக்கப்பட்டிருக்க வில்லை.                                            | 2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | கணக்குகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும். |

#### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                               | சபையின் கருத்துரை                                                                   | பரிந்துரை                                 |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------|-------------------------------------------|
| மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 05 கட்டுப்பாட்டுக் கணக்கு மீதிகளின் கூட்டுமொத்தம் ரூபா 89,990,122 ஆக இருந்ததுடன் பட்டோலைகளின் பிரகாரம் அப்பெறுமதி ரூபா 88,811,491 ஆனமையால் ரூபா 1,178,631 வேறுபாடு காணப்பட்டது. | 2025 ஆம் ஆண்டின் கணக்குகள் தயாரிக்கும் போது சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | கணக்குகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும். |

## 1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

|     | சட்டங்கள்<br>விதிகள்,<br>பிரமாணங்கள்<br>போன்றவற்றுடன்<br>ான தொடர்பு | இணங்காமைகள்                                                                                                                                                                                                                                                                                                          | சபையின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                  | பரிந்துரை                                                                                         |
|-----|---------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------|
| (அ) | 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 24 ஆம் பிரிவு        | சபையினால் எல்லை அடையாளமிடப்பட்ட வீதிகள் மற்றும் உபவீதிகள் தொடர்பாக பெயர் பதிவேடு ஒன்று நாளதுவரையாகப் பேணிச் செல்லப்பட்டிருக்க வில்லை.                                                                                                                                                                                | வீதி பதிவேடு ஒன்றைத் தயாரித்து நாளது வரையாக்கப்படுகின்றது.                                                                                                                                                                                                                         | வீதிகள் மற்றும் உபவீதிகள் தொடர்பாக பெயர் பதிவேடு ஒன்று நாளதுவரையாகப் பேணிச் செல்லப்படல் வேண்டும். |
| (ஆ) | 1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதி 193            | பாதீட்டு முரண்கள் மற்றும் அதற்குரிய காரணங்களைக் காண்பிக்கின்ற கூற்று ஒன்று நிதிக்கூற்றுக்களுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.                                                                                                                                                                                               | 2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கும் போது 1988 இன் பிரதேச சபைகள் நிதி மற்றும் நிர்வாக விதி 193 இன் பிரகாரம் தயாரித்து சமர்ப்பிக்கப்படும்.                                                                                                                                | நிதிக்கூற்றுக்களுடன் சகல தகவல்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.                                   |
| (இ) | இலங்கை சனநாய சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவை               |                                                                                                                                                                                                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                                    |                                                                                                   |
| (i) | நிதிப்பிரமாணம் 104(4)                                               | 2022 திசெம்பர் 09 ஆம் திகதி விபத்துக்கு உட்பட்டிருந்த கெப் வண்டி தொடர்பான விபத்து ஏற்பட்டு 2 ஆண்டுகள் மேற்பட்ட காலம் கடந்திருந்த போதிலும் பொறுப்பு வாய்ந்த தரப்பினரை இனங்கண்டு நட்ட இழப்புக்களை தீர்ப்பதற்கும் உரிய பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை. | இந்த விபத்து தொடர்பாக இறுதி பரிசோதனை அறிக்கை தயாரிப்பதற்காக நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரம் இறுதிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த பரிசோதனையின் கட்டளை இதுவரை கிடைத்திருக்க வில்லை. உரிய கட்டளையை விரைவாகப் பெற்று நட்ட இழப்பை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.                                          |

|       |                          |                                                                                                                          |                                                                                                                  |                                                                                        |                                                         |                                                                   |
|-------|--------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------|-------------------------------------------------------------------|
| (ii)  | நிதிப்பிரமாணம்<br>371    | சபையினால்<br>ஆண்டுகளின்<br>வழங்கப்பட்ட<br>மற்றும்<br>போது<br>142,900<br>முற்பணம்<br>தீர்த்து<br>வைக்கப்பட்டிருக்கவில்லை. | முன்னைய<br>போது<br>ரூபா 433,124<br>மீளாய்வாண்டின்<br>வழங்கப்பட்ட<br>ரூபா<br>தீர்த்து<br>வைக்கப்பட்டிருக்கவில்லை. | தீர்த்து<br>நடவடிக்கை<br>எடுக்கப்படும்.                                                | வைப்பதற்கு<br>எடுக்கப்படும்.                            | நிதிப்பிரமாணத்தின்<br>பிரகாரம்<br>நடவடிக்கை<br>எடுத்தல் வேண்டும். |
| (iii) | நிதிப்பிரமாணம்<br>571(i) | வைப்புச்<br>வருடங்களைக்<br>வைப்பு<br>ரூபா 407,356<br>பெறச்<br>செய்யப்பட்டிருக்கவில்லை.                                   | செய்து<br>கடந்த பொது<br>மீதிகளின் பெறுமதி<br>தொகை ஓய்வு<br>எடுப்பதற்கு<br>செய்யப்பட்டிருக்கவில்லை.               | 02<br>வைப்புக்களை<br>எதிர்காலத்தில்<br>வருமானத்திற்கு<br>எடுப்பதற்கு<br>எடுக்கப்படும். | 02 வருடங்களை விஞ்சிய<br>நடவடிக்கை<br>எடுத்தல் வேண்டும். | நிதிப்பிரமாணத்தின்<br>பிரகாரம்<br>நடவடிக்கை<br>எடுத்தல் வேண்டும். |

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 14,931,456 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 14,251,679 ஆகும்.

### 2.2 வருமான நிர்வாகம்

#### 2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| 2024                                 |                                      |                                 |                            |                                     | 2023                                 |                                 |                                |                                     |                                     |
|--------------------------------------|--------------------------------------|---------------------------------|----------------------------|-------------------------------------|--------------------------------------|---------------------------------|--------------------------------|-------------------------------------|-------------------------------------|
| வருமானம்<br>அன மூலம்                 | மதிப்பீடு<br>செய்யப்பட்ட<br>வருமானம் | சிட்டையிடப்<br>பட்ட<br>வருமானம் | சேகரிக்கப்பட்ட<br>வருமானம் | திசெம்பர் 31<br>இல் மொத்த<br>நிலுவை | மதிப்பீடு<br>செய்யப்பட்ட<br>வருமானம் | சிட்டையிடப்<br>பட்ட<br>வருமானம் | சேகரிக்கப்<br>பட்ட<br>வருமானம் | திசெம்பர் 31<br>இல் மொத்த<br>நிலுவை | திசெம்பர் 31<br>இல் மொத்த<br>நிலுவை |
|                                      | ரூபா '000                            | ரூபா '000                       | ரூபா '000                  | ரூபா '000                           | ரூபா '000                            | ரூபா '000                       | ரூபா '000                      | ரூபா '000                           | ரூபா '000                           |
| i. ஆதன<br>வரியும்<br>வரியும்         | 3,354,902                            | 5,844,369                       | 6,192,283                  | 1,385,499                           | 3,006,119                            | 3,620,519                       | 4,468,621                      | 884,718                             |                                     |
| ii. வாடகை                            | 5,527,664                            | 6,082,648                       | 5,630,723                  | 1,516,334                           | 4,206,100                            | 5,247,537                       | 4,914,874                      | 1,369,782                           |                                     |
| iii. அனுமதிப்<br>பத்திரக்<br>கட்டணம் | 847,100                              | 1,453,925                       | 1,453,925                  | 60,509                              | 837,100                              | 2,331,937                       | 2,369,137                      | 60,509                              |                                     |
| iv. ஏனைய<br>வருமானம்                 | 21,694,752                           | 21,723,147                      | 21,571,442                 | 13,489,144                          | 6,761,750                            | 11,025,736                      | 10,785,366                     | 4,204,592                           |                                     |
|                                      | -----                                | -----                           | -----                      | -----                               | -----                                | -----                           | -----                          | -----                               |                                     |
| மொத்தம்                              | 31,424,418                           | 35,104,089                      | 34,848,373                 | 16,451,486                          | 14,811,069                           | 22,225,729                      | 22,537,998                     | 6,519,601                           |                                     |
|                                      | =====                                | =====                           | =====                      | =====                               | =====                                | =====                           | =====                          | =====                               |                                     |

## 2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                              | சபையின் கருத்துரை                                                                                                                                                                                        | பரிந்துரை                                                              |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------|
| <b>(அ) வீதவரியும் வரியும்</b>                                                                                                                           |                                                                                                                                                                                                          |                                                                        |
| மீளாய்வாண்டில் சிட்டையிடப்பட்ட ரூபா 565,291 ஆன ஆதனவரிகளில் ஆண்டில் ரூபா 380,195 அறவிடப்பட்டிருந்தது. அது சிட்டையிடப்பட்ட வருமானத்தில் 67 சதவீதம் ஆகும். | சிட்டையிடப்பட்ட ஆதனவரி வருமானத்தை அறவிடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.                                                                                                                          | சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும். |
| <b>(ஆ) வாடகை</b>                                                                                                                                        |                                                                                                                                                                                                          |                                                                        |
| 04 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற நிலுவைக் கடை வாடகை ரூபா 377,490 மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.                | சில கடைகளில் காணி உரித்து தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் நிலுவை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறே கடை வாடகைக்காக உரிய அறவிடல்களை அறவிடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. | உடன்படிக்கையின் பிரகாரம் நிலுவை வருமானம் அறவிடப்படல் வேண்டும்.         |

## 2.2.3 நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                               | சபையின் கருத்துரை                                              | பரிந்துரை                                                                                          |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------|
| மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்து, ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 6,042,714 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 23,549,292 பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வில்லை. | எதிர்காலத்தில் வருமானத்தை வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. | நிலுவை தீர்த்து தண்டப்பணம் முத்திரைக் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதல்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | சபையின் கருத்துரை                                                                                                                                                                                              | பரிந்துரை                                                               |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------|
| (அ) பிரதேச சபையினால் நீர் உத்தேச திட்டங்கள் 06 இன் கீழ் 896 குடும்பங்களுக்காக நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருமானம் உழைக்கப்படுவதுடன் அதில் 03 நீர் உத்தேசத் திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிசோதனையின் போது குடி நீராக ஈடுபடுத்தல் பொருத்தமாற்றதாக இருந்ததாக ஹல்துமுள்ள சுகாதார மருத்துவ உத்தியோகத்தரால் 2024 திசெம்பர் 19 ஆம் திகதி அறிக்கையிடப்பட்டிருந்தது. இந்த குடி நீரை பொருத்தமான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சபையினால் எடுக்கப்படாது இருந்ததுடன் மிகுதி நீர் உத்தேசத் திட்டங்கள் 03 நீர் மாதிரிப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. | நீர் செயற்திட்டங்கள் இரண்டிலும் நீரை சுத்திகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏனைய செயற்திட்டங்களில் நீரை சுத்திரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.                                      | மக்களுக்கு சுத்தமன குடிநீர் தேவையினை விரைவாக பூர்த்தி செய்தல் வேண்டும். |
| (ஆ) பாதீட்டின் மூலம் நிதியேற்பாடு ஒதுக்கப்படாமல் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலையான வைப்பில் ரூபா 3,856,644 மீதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | எதிர்காலத்தில் எடுக்கப்படுகின்ற சபை தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நிலையான வைப்பு பணம் உள்ளூராட்சி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | சபை நிதியம் ஆக்கபூர்வமானதாக பயன்படுத்தப்படல் வேண்டும்.                  |

### 3.2 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                            | சபையின் கருத்துரை                                                 | பரிந்துரை                                            |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------|------------------------------------------------------|
| (அ) 2015 மார்ச் 31 ஆந் திகதி சபை நிதியத்தின் கீழ் மதகு ஒன்றை நிர்மாணிப்பதற்கும், குடிநீரை வழங்கும் செயற்திட்டத்திற்கும் முறையே ரூபா 10,000 மற்றும் ரூபா 100,000 முற்பணம் கிதுல்கஹஅராவ கிராமிய அமைப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் வேலைகள் நிறைவேற்றப்படாது இருந்ததுடன் முற்பணமும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கவில்லை. | கிதுல்கஹஅராவ கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. | முற்பணம் தாமதம் இன்றி தீர்த்து வைக்கப்படல் வேண்டும். |



|                                                                                                                                                                                         |                                                                                                                                                                  |                                                                      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------|
| (ஆ) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உரிய உடதியலும்எல்ல சார்ந்த காணி அளவிடல் நடவடிக்கைகளுக்காக பிரதேச சபையால் ரூபா 187,000 செலவிடப்பட்டிருந்த போதிலும் காணி கையேற்கப்பட்டிருக்கவில்லை. | காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் ஊவா மாகாண சுற்றுலா அமைச்சுக்கு சபை அறிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | காணியைக் கையேற்று அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------|

### 3.3 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                  | சபையின் கருத்துரை                                                                                                                                                      | பரிந்துரை                                                                                  |
|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------|
| (அ) 1982 நவம்பர் 08 ஆம் திகதி பிரதேச சபையின் பொஸ்லந்த உபஅலுவலகத்திற்கு உரிய வீடு ஒன்று வாடகை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு பிரதேச சபையின் ஊழியருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் 1984 சனவரி 01 ஆந் திகதி அந்த ஊழியர் ஓய்வு பெற்றுச் சென்ற போதிலும் உரிய வீடு பிரதேச சபைக்கு மீண்டும் கையேற்கப்பட்டிருக்கவில்லை. | நீண்ட காலமாக காணப்படுகின்ற பிரச்சனையாக இருந்தமையால் எதிர்காலத்தில் எடுக்கப்படுகின்ற சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. | உடன்படிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து சபையின் சொத்துக்கள் மீள கையேற்கப்படல் வேண்டும். |
| (ஆ) கூட்டுப் பெறுமதி ரூபா 124,296,994 ஆன 03 சொத்து விடயங்களுக்கு உரிய நிலையான சொத்துப் பதிவேடு நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.                                                                                                                                                                             | சரியான பட்டோலைகள் சமர்ப்பிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.                                                                                             | நிலையான சொத்துப் பதிவேடு நாளது வரையாக்கப்படல் வேண்டும்.                                    |

### 3.4 விளைவற்ற அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                           | சபையின் கருத்துரை                                                                                                                                                      | பரிந்துரை                                                                                                                      |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------|
| 2023 யூன் 28 ஆந் திகதி முகாமைத்துவக் குழுத் தீர்மானத்தின் அடிப்படையில் வருமானம் உழைக்கும் நோக்கில் உடவிஹாரகல பார்வையிடல் மேடை அமைந்துள்ள இடத்தில் ஸ்தாபிப்பதற்காக பிரதேச அபிவிருத்தி உதவி செயற்திட்டத்தின் நிதியேற்பாட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 120,000 ஆன தொலைநோக்கி வாடகையாளர் தரப்பில் | பெறுகை நடைமுறைகளின் மூலம் இந்த தொலை நோக்கியை வாடகைக்கு வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மலசல கூட முறைமையில் இனங்காணப்பட்ட திருத்த நடவடிக்கைகள் தற்போது | விளைவற்ற சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டி இருந்ததுடன் மலசல கூட முறைமை உரிய வாடகையாளர் தொடர்பாக உடன்படிக்கை பிரிவுகளின் பிரகாரம் |

இருந்து நிராகரிக்கப்பட்டதன் காரணமாக சபையின் மூலம் நடவடிக்கை எடுத்தல் விளைவற்றுக் காணப்படுகின்றமை மேற்கொள்ளப்படுகின்றது. வேண்டும். அவதானிக்கப்பட்டதுடன் தொலை நோக்கியை கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்ட உத்தரவாதக் காலமும் முடிவடைந்து இருந்தமை அவதானிக்கப்பட்டது. பார்வையிடல் மேடை அமைந்துள்ள நிலத்தில் மலசல கூட முறைமையை பயன்படுத்துவதற்கு பொருத்தமற்றதாக மிகவும் அசுத்தமான நிலையில் காணப்படுகின்றமை களப் பரிசோதனையின் போது உறுதிப்படுத்தப்பட்டது.

### 3.5 சொத்துக்கள் முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                             | சபையின் கருத்துரை                                                                                                                                    | பரிந்துரை                                                           |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------|
| காணி கட்டளைச் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் பிரகாரம் சபைக்குச் சொந்தமான 24 காணிகள் மற்றும் 34 மயான நிலங்களின் கையளித்தல் கட்டளையின் கீழ் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. | எதிர்காலத்தில் பிரதேச இணைப்புக் குழு கூட்டங்களின் போது இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. | சபைக்குச் சொந்தமான சொத்துக்களின் உரித்தை தீர்த்து வைத்தல் வேண்டும். |

### 3.6 மனிதவள முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                     | சபையின் கருத்துரை                                                                                                 | பரிந்துரை                                                                  |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------|
| (அ) பிரதேச சபைக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணி அறிக்கையின் பிரகாரம் 04 பதவிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை விஞ்சி 09 உத்தியோகத்தார்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு பதவிகள் வெற்றிடமாகக் காணப்பட்டது.                                                     | அங்கீகரிக்கப்பட்டுள்ள பதவியணியினர் அறிக்கையின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் போதியளவில் காணப்படவில்லை. | அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) ஓய்வு பெற்றுச் சென்ற, சேவையை விட்டுச் சென்ற மற்றும் மரணமடைந்த மூன்று உத்தியோகத்தர்களிடம் இருந்து அறவிடப்படாமல் காணப்படுகின்ற ரூபா 86,420 கடன் மீதியை தாபன விதிக் கோவையின் XXIV அத்தியாயத்தின் 1.6 மற்றும் 4 ஆம் பிரிவின் பிரகாரம் பிணையாளர்களிடம் அறவிடப்பட்டிருக்கவில்லை. | அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.                                                                             | தாபன விதிக் கோவையின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.      |

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                       | சபையின் கருத்துரை                                                                                                                                      | பரிந்துரை                                                                 |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------|
| மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டில் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 05 வருமான விடயங்களில் 72 சதவீதம் முதல் 85 சதவீதம் வரையும், 05 செலவின விடயங்களில் 13 சதவீதம் முதல் 58 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது. | கணக்காய்வு ஐயவினாவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரகாரம் பாதீடு ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாக ஈடுபடுத்துவதற்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. | பாதீட்டை ஆக்கபூர்வமான கட்டுப்பாட்டுக் கருவியாகப் பயன்படுத்துதல் வேண்டும். |

##### 4.2 செயல்நடவடிக்கைத் திட்டம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                             | சபையின் கருத்துரை                                                                                                    | பரிந்துரை                                                                                         |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------|
| 2024 ஆம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட பாதீடு மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கும் போது களப்பரிசோதனை மேற்கொண்டு முன்னுரிமைப் பட்டியலின் பிரகாரம் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தெரிவு செய்யப்படாமையின் காரணமாக 2024 ஆம் ஆண்டிற்காக இனங்காணப்பட்ட 31 அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு இடையே 11 செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்படவில்லை. | பொது மக்களின் கோரிக்கை மற்றும் முன்னுரிமைத் தேவையின் பிரகாரம் இனங்காணப்பட்ட செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. | பாதீடு, செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். |

##### 4.3 சுற்றாடல் பிரச்சனைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | சபையின் கருத்துரை                                                                                                                | பரிந்துரை                                                      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| பொலித்தீன் மற்றும் உக்காத கழிவுப் பொருட்களை சுத்திகரித்து மீள் சுழற்சி செய்வதற்காக வழங்கம் நோக்கில் ரூபா 751,910 செலவில் 2024 மார்ச் வரையில் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தில் 02 நீர்த்தாங்கிகள் 2025 பெப்ரவரி 24 கணக்காய்வுத் திகதி வரையிலும் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டதுடன் பொலித்தீன் மற்றும் உக்காத கழிவுப் பொருட்களை முறையற்ற வகையில் கழிவுப் பொருள் தளத்தில் போடப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. | இந்த குறைபாடுகளை மாற்றி அமைப்பதற்காக கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தில் 02 நீர்த்தாங்கிகள் தற்போது பழுதுபார்க்கப்படுகின்றது. | கழிவுப் பொருள் முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்படல் வேண்டும். |